

Transliteration–Telugu

Transliteration as per Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh G
c ch j jh J (jn – as in jnAna)
T Th D Dh N
t th d dh n
p ph b bh m
y r l L v
z S s h

E vidhamulanaina-zaGkarAbharaNaM

In the kRti ‘Evidhamulanaina kAni’ – rAga zaMkarAbharaNaM, zrI tyAgarAja pleads with Lord to protect anyhow.

- P E vidhamulan(ai)na kAni nann-
(E)lukona manasu rAdA rAma
- A bhAviJci jUcupaTla nIvE
brOva valenu kAni vEr(e)vvaru (E)
- C1 pAvana rUpa parAtpara nI pAda
sEvanu kOriti(y)I bhU-surulanu
nI vale karuNA nidhiyai brOcina
dEvatal(e)varurA rAma (E)
- C2 dIna dayApara mUrtivi nIv(a)ni
nE nera nammitirA adi gAkanu
dAnava garva vidAraNa nEnu
sadA ninu vEDitirA rAma (E)
- C3 sAkSAtkAramu nIvE nIDu
kaTAKSamu lEka(y)evuru bratikiri jagat-
sAkSi(y)aina jIvanaja daL(A)yat-
(A)kSa tyAgarAja pakSa ipu(DE)

Gist

O Lord zrI rAma! O Lord of Holy form! O Supreme Lord Beyond Everything! O Destroyer of arrogance of demons! O Lord with elongated eyes like the Lotus petal! O Witness of the Universe! O Lord who is on the side of this tyAgarAja!

Won't You condescend to govern me now by any means whatsoever?

With regard to my own feelings, You alone should protect me; otherwise, who else is there?

I desired service at Your Holy feet; which are the other Gods who protected these brAhmaNas like You, being Ocean of Mercy?

I believed totally that You are the Lord who is most merciful towards the humble; further, I always entreated You.

You alone are the Lord manifest in this World; who ever survived without Your grace?

Word-by-word Meaning

P O Lord zrI rAma! Won't You condescend (manasu rAdA) to govern (Elukona) me (nannu) (nannElukona) by any (E) means (vidhamulanu) (vidhamulanaina) whatsoever (aina kAni)?

A With regard to (paTla) my own feelings (bhAviJci jUDu) (jUCupaTla), You alone (nIvE) should protect (brOva valenu) me; otherwise (kAni), who (evvaru) else (vEru) (vErevvaru) is there?

O Lord zrI rAma! Won't You condescend to govern me by any means whatsoever?

C1 O Lord of Holy (pAvana) form (rUpa)! O Supreme Lord Beyond Everything (parAtpara)! I desired (kOriti) service (sEvanu) at Your (nI) Holy feet (pAda);

O Lord zrI rAma! Which are the other (evarurA) Gods (dEvatalu) (dEvatalevarurA) who protected (brOcina) these (I) (kOritiyI) brAhmaNas (bhU-surulanu), like You (nI vale), being Ocean (nidhi) (nidhiyai) of Mercy (karuNA)?

O Lord zrI rAma! Won't You condescend to govern me by any means whatsoever?

C2 I (nE) believed (nammitirA) totally (nera) (literally much) that (ani) You (nIvu) (nIvani) are the Lord (mUrtivi) who is most merciful (dayApara) towards the humble (dIna);

further (adi gAkanu), O Lord zrI rAma - destroyer (vidAraNa) of arrogance (garva) of demons (dAnava)! I (nEnu) always (sadA) entreated (vEDitirA) You (ninu);

O Lord zrI rAma! Won't You condescend to govern me by any means whatsoever?

C3 You alone (nIvE) are the Lord manifest (sAkSAtkAramu) in this World; who ever (evaru) survived (bratikiri) without (IEka) (IEkayevaru) Your (nIdu) grace (kaTAKSamu) (literally side glance)?

O Lord with elongated (Ayata) eyes (akSa) like the petal (daLa) (daLayataAkSa) of Lotus - born of water (jIvanaja) who (aina) is the witness (sAkSi) (sAkSiyaina) of the Universe (jagat)! O Lord who is on the side (pakSa) of this tyAgarAja!

O Lord zrI rAma! Won't You condescend to govern me now (ipuDu) by any means whatsoever?

Notes –

P – Elukona manasu rAdA – This is how it is given in the books of CR and TSV/AKG. However, in the book of TKG, this is given as 'ElukO manasu rAdA'; As the former version is more appropriate, the same has been adopted here. Any suggestions ???

C1 – nI pAda – this is how it is given in all the books other than that of TKG, wherein it is given as 'nI pada'. This needs to be checked. Any suggestions ???

C1 – kOritiyI – This is how it is given in the book of CR; in the book of TKG, this is given as 'kOritiyE'; in the book of TSV/AKG, it is given as 'kOritira'. As 'kOritiyI' seems to be more appropriate, the same has been adopted here. Any suggestions ???

C3 – sAkSAtkAramu – this is how it is given in the books of TKG and TSV/AKG. However, in the book of CR, it is given as 'sAkSAtkAramuna'. Any suggestions ???

C3 – jIvanaja – 'jIvana' also means 'water' – life giver; therefore 'jIvanaja' means Lotus – water born.

Devanagari

प. ए विधमुल(नै)न कानि

न(न्ने)लुकोन मनसु रादा राम

अ. भाविञ्चि जूचुपट्ल नीवे

ब्रोववलेनु कानि वे(रे)व्वरु (ए)

च1. पावन रूप परात्पर नी पाद

सेवनु कोरिति(यी) भू-सुरुलनु

नी वले करुणा निधियै ब्रोचिन

देवत(ले)वरुरा राम (ए)

च2. दीन दयापर मूर्तिवि नीवनि

ने नेर नम्मितिरा अदि गाकनु

दानव गर्व विदारण नेनु

सदा निनु वेडितिरा राम (ए)

च3. साक्षात्कारमु नीवे नीदु

कटाक्षमु लेक(ये)वरु ब्रतिकिरि जगत्-

साक्षियैन जीवनज द(ळा)य-

(ता)क्ष त्यागराज पक्ष इपु(डे)

English with Special Characters

pa. ē vidhamula(nai)na kāni

na(nnē)lukona manasu rādā rāma

a. bhāviñci jūcupaṭṭla nīvē

brōvavalenu kāni vē(re)vvaru (ē)

ca1. pāvana rūpa parātpara nī pāda

sēvanu kōriti(yī) bhū-surulanu

nī vale karuṇā nidhiyai brōcina

dēvata(le)varurā rāma (ē)

ca2. dīna dayāpara mūrtivi nīvani

nē nera nammitirā adi gākanu

dānava garva vidāraṇa nēnu

sadā ninu vēḍitirā rāma (ē)

ca3. sākṣātkāramu nīvē nīdu

kaṭākṣamu lēka(ye)varu bratikiri jagat-

sākṣiyaina jīvanaja da(ḷā)ya-

(tā)kṣa tyāgarāja pakṣa ipu(ḍē)

Telugu

ప. ఏ విధముల(నై)న కాని

న(న్నే)లుకొన మనసు రాదా రామ

అ. భావిజ్ఞి జూచుపట్ల నీవే

బ్రోవవలెను కాని వే(ఠె)వ్వరు (ఏ)

చ1. పావన రూప పరాత్పర నీ పాద

సేవను కోరితి(యీ) భూ-సురులను

నీ వలె కరుణా నిధియై బ్రోచిన

దేవత(ఠె)వరురా రామ (ఏ)

చ2. దీన దయాపర మూర్తివి నీవని

నే నెర నమ్మితిరా అది గాకను

దానవ గర్వ విదారణ నేను

సదా నిను వేడితిరా రామ (ఏ)

చ3. సాక్షాత్కారము నీవే నీదు

కటాక్షము లేక(యె)వరు బ్రతికిరి జగత్-

సాక్షి యైన జీవనజ ద(ళా)య-

(తా)క్ష త్యాగరాజ పక్ష ఇపు(డే)

Tamil

ప. య వితి⁴మ్రుల(ణె)న కాని న్న-

(ణె)ల్లుకొన మనసు రాతా³ రామ

అ. పా⁴విఙ్ఞశి జ్ఞుశుపట్ల నీవే

ప³రొవవలెను కాని వే(ఠె)వ్వరు (య)

శ1. పావన రూప పరాత్పర నీ పాత³

ಸೇವನು ಕೋರಿತಿಯಿ ಪುಸುರುಲನು
ನಿ ವಲೆ ಕರುಣಾ ನಿತಿ⁴ಯೆ ಪ್³ರೋಸಿನ
ತೇ³ವತ(ಲೆ)ವರುರಾ ರಾಮ (ಁ)

- ಸ2. ತಿ³ನ ತ³ಯಾಪರ ಮೂ³ರ್ದಿವಿ ನಿ³(ವ)ನಿ
ನೇ ನರ ನಮ್ನಿತಿರಾ ಅತಿ³ ಕಾ³ಕನು
ತಾ³ನವ ಕ³ರ್ವ ವಿತಾ³ರಣ ನೇನು
ಸತಾ³ ನಿನು ವೇಡಿ³ತಿರಾ ರಾಮ (ಁ)
- ಸ3. ಸಾಕುಪಾತ್ಕಾರಮು ನಿ³ವೇ ನಿ³ತು³
ಕಡಾಕುಮು ಲೇಕ(ಯ)ವರು ಪ್³ರತಿಕಿರಿ ಐ³ಕ³ತ್-
ಸಾಕುಪಿಯೆನ ಜಿ³ವನಜ ತ³(ಗಾ)ಯ-
(ತಾ)ಕು ತಯಾಕ³ರಾಜ ಪಕು ಇ³ಪು(ಡೇ³)

ಁವ್ವಿತಮಾಯಿನುಂ ಁನ್ನೆ
ಯಾಂಡುಕೊಲ್ಲ ಮನತು ವಾರಾತೋ, ಇರಾಮಾ?

ಁಣರ್ನತು ಪಾರ್ಕಕೆಯಿಲ್, ನಿ³ಯೆ
ಕಾಕ್ಕವೇಂಡುಮೆಯೆನಿ, ವೇರು ಯಾರುಣ್?
ಁವ್ವಿತಮಾಯಿನುಂ ಁನ್ನೆ
ಯಾಂಡುಕೊಲ್ಲ ಮನತು ವಾರಾತೋ, ಇರಾಮಾ?

1. ಪುನಿತ ಁರುವತ್ತೋನೇ! ಪರಾಪರನೇ! ಁನತು ತಿರುವಡಿ
ಸೇವೆಯಿಣೆಕ್ ಕೋರಿನೇನ; ಇವ್ವಂತಣರ್ಕಣ
ಁನ್ನೆಪ್ಪೋನ್ನು, ಕರುಣೆಕ್ ಕಡಲಾಗಿ, ಕಾತ್ತ
ತೇವತೆಕಣ್ ಁವರಯ್ಯಾ, ಇರಾಮಾ?
ಁವ್ವಿತಮಾಯಿನುಂ ಁನ್ನೆ
ಯಾಂಡುಕೊಲ್ಲ ಮನತು ವಾರಾತೋ, ಇರಾಮಾ?

2. ಁನಿಯಾರುಕ್ಕು ಕರುಣೆ ಪುರಿಯುಂ ಕಡವುನ್ ನಿ³ಯೆನ
ನಾನ್ ಮಿಕ್ಕು ನಮ್ನಿನೇನಯ್ಯಾ; ಮೇಲುಂ,
ಅರಕ್ಕರ್ಕಣಿನ್ ಸೆರುಕ್ಕಿಣೆ ಅಡಕ್ಕಿಯೋನೇ! ನಾನ್
ಁನ್ನೆ ಁಪ್ಪೊತ್ತುಂ ವೇಂಡಿನೇನಯ್ಯಾ, ಇರಾಮಾ!
ಁವ್ವಿತಮಾಯಿನುಂ ಁನ್ನೆ
ಯಾಂಡುಕೊಲ್ಲ ಮನತು ವಾರಾತೋ, ಇರಾಮಾ?

3. ಕಣ್ಣೆನಿತಿಯಿಲ್ ತೋನ್ನುಪವನ್ ನಿ³ಯೆ; ಁನತು
ಕಡೆಕ್ಕಣ್ ಪಾರ್ವೆಯಿನಿನ್ ಯಾರ್ ಪಿಞೆತ್ತಣ್? ಪಲ್ಲುಲಕ
ಸಾಡ್ಸಿಯಾಕಿಯ, ತಾಮರೆಯಿತ್ತಿ ನಿ³ಕರ್ ನಿ³ಂಡ
ಕಣ್ಣೆಗೋನೇ! ತಿಯಾಕರಾಸಣಿನ್ ಪಕ್ಕಮಿರುಪ್ಪವನೇ!
ಇಪ್ಪೊತ್ತು ಁವ್ವಿತಮಾಯಿನುಂ ಁನ್ನೆ
ಯಾಂಡುಕೊಲ್ಲ ಮನತು ವಾರಾತೋ, ಇರಾಮಾ?

Kannada

ಪ. ಁ ವಿಧಮುಲ(ನೈ)ನ ಕಾನಿ

ನ(ನೈ)ಲುಕೊನ ಮನಸು ರಾದಾ ರಾಮ

ಅ. ಭಾವಿಞ್ ಜೂಚುಪಟ್ಟ ನೀವೇ

ಬೋವವಲಿಸು ಕಾನಿ ವೇ(ರೈ)ವ್ವರು (ಁ)

ಚ೧. ಪಾವನ ರೂಪ ಪರಾತ್ಪರ ನೀ ಪಾದ
ಸೇವನು ಕೋರಿತಿ(ಯೀ) ಭೂ-ಸುರುಲನು
ನೀ ವಲೆ ಕರುಣಾ ನಿಧಿಯೈ ಬ್ರೋಚಿನ
ದೇವತ(ಲೆ)ವರುರಾ ರಾಮ (ಏ)

ಚ೨. ದೀನ ದಯಾಪರ ಮೂರ್ತಿವಿ ನೀವನಿ
ನೇ ನೆರ ನಮ್ಮಿತಿರಾ ಅದಿ ಗಾಕನು
ದಾನವ ಗೆರ್ದೆ ವಿದಾರಣ ನೇನು
ಸದಾ ನಿನು ವೇಡಿತಿರಾ ರಾಮ (ಏ)

ಚ೩. ಸಾಕ್ಷಾತ್ಕಾರಮು ನೀವೇ ನೀದು
ಕಟಾಕ್ಷಮು ಲೇಕೆ(ಯೆ)ವರು ಬ್ರತಿಕಿರಿ ಜಗತ್-
ಸಾಕ್ಷಿಯೈನ ಜೀವನಜ ದ(ಳಾ)ಯ-
(ತಾ)ಕ್ಷ ತ್ಯಾಗರಾಜ ಪಕ್ಷ ಇಪು(ಡೇ)

Malayalam

೪. ಏಷ ವಿಯಮ್ಬಲ(ನೀ)ನ ಕಾನಿ
ನ(ನೇ)ಲ್ಬುಕೊನ ಮನಸು ಬಾದಾ ಬಾಮ
೫. ಡಾವಿಣ್ಣಿ ಜ್ಯುಪುಪ್ಪಲ ನೆವೇ
ಛೇವವವಲೆನು ಕಾನಿ ವೇ(ನೇ)ವ್ವರು (ಏ)
೫೧. ಪಾವನ ರೂಪ ಪರಾತ್ಪರ ನೆ ಪಾಡ
ನೇವನು ಕೋರಿತಿ(ಯೆ) ಭೂ-ಸುರುಲನು
ನೀ ವಲೆ ಕರುಣಾ ನಿಧಿಯೈ ಬ್ರೋಚಿನ
ದೇವತ(ಲೆ)ವರುರಾ ರಾಮ (ಏ)
೫೨. ದೀನ ದಯಾಪರ ಮೂರ್ತಿವಿ ನೀವನಿ
ನೇ ನೆರ ನಮ್ಮಿತಿರಾ ಅದಿ ಗಾಕನು
ದಾನವ ಗೆರ್ದೆ ವಿದಾರಣ ನೇನು
ಸದಾ ನಿನು ವೇಡಿತಿರಾ ರಾಮ (ಏ)
೫೩. ಸಾಕ್ಷಾತ್ಕಾರಮು ನೀವೇ ನೀದು
ಕಟಾಕ್ಷಮು ಲೇಕೆ(ಯೆ)ವರು ಬ್ರತಿಕಿರಿ ಜಗತ್-
ಸಾಕ್ಷಿಯೈನ ಜೀವನಜ ದ(ಳಾ)ಯ-
(ತಾ)ಕ್ಷ ತ್ಯಾಗರಾಜ ಪಕ್ಷ ಇಪು(ಡೇ)

Assamese

೫. এ ব্রিধমূল(নৈ)ন কানি
ন(নৈ)লুকোন মনসু বাদা বাম

অ. ভাৰিষ্ণিঃ জ্জুচুপট্ট নীৰে

ব্ৰোৱৰলেনু কানি ৰে(ৰে)ব্ৰৱৰু (এ)

চ১. পাবন ৰূপ পৰাভ্ৰপ নী পাদ

সেৱনু কোৰিতি(য়ী) ভূ-সুৰুলনু

নী ৰলে কৰুণা নিধিয়ে ব্ৰোচিন

দেৱত(লে)ব্ৰৱৰা ৰাম (এ)

চ২. দীন দয়াপৰ মূৰ্তিৰি নীৱনি

নে নেৰ নস্মিতিৰা অদি গাকনু

দানৱ গৰু ৱিদাৰণ নেনু

সদা নিনু ৱেডিতিৰা ৰাম (এ)

চ৩. সাক্ষাভ্ৰাৰমু নীৰে নীদু

কটাঙ্কমু লেক(য়ে)ব্ৰু ৱতিকিৰি জগৎ-

সাক্ষিয়েন জীৱনজ দ(লা)য়-

(তা)ঙ্ক ভ্ৰাগৰাজ পঙ্ক ইপু(ডে)

Bengali

প. এ বিধমূল(নৈ)ন কানি

ন(নৈ)লুকোন মনসু ৱাদা ৰাম

অ. ভাৰিষ্ণিঃ জ্জুচুপট্ট নীবে

ব্ৰোবলেনু কানি বে(ৰে)ব্ৰৱৰু (এ)

চ১. পাবন ৰূপ পৰাভ্ৰপ নী পাদ

সেবনু কোৰিতি(য়ী) ভূ-সুৰুলনু

নী বলে কৰুণা নিধিয়ে ব্ৰোচিন

দেৱত(লে)ব্ৰৱৰা ৰাম (এ)

চ২. দীন দয়াপৰ মূৰ্তিৰি নীৱনি

নে নেৰ নস্মিতিৰা অদি গাকনু

ଦାନବ ଗର୍ବ ବିଦାରଣ ନେନୁ

ସଦା ନିନୁ ବେଡିତିରା ରାମ (ଏ)

ଚ୩. ସାକ୍ଷାତ୍‌କାରମୁ ନୀବେ ନୀଦୁ

କଟାକ୍ଷମୁ ଲେକ(ୟେ)ବରୁ ବ୍ରତିକିରି ଜଗତ୍-

ସାକ୍ଷିୟେନ ଜୀବନଜ ଦ(ଲା)ୟ-

(ତା)କ୍ଷ ଶ୍ରୀଗରାଜ ପକ୍ଷ ଈପୁ(ଡେ)

Gujarati

୫. ଅ ବିଧମୁଲ(ନୈ)ନ କାନି

ନ(କ୍ଷେ)ଲୁକ୍ତାନ ମନସୁ ରାଘା ରାମ

ଅ. ଭାବିତ୍ତିଅ ଧୂଧୁପଟ୍ଟଳ ନୀବେ

ଓରାବର୍ତ୍ତେନୁ କାନି ଦେ(ଟ୍ଟେ)ପ୍ପରୁ (ଅ)

ଅ୭. ପାବନ ଝପ ପରାତ୍ପର ନୀ ପାଠ

ସେବନୁ କୌରତି(ଧୀ) ଭୂ-ସୁରାଳନୁ

ନୀ ବର୍ତ୍ତେ କରୁଣା ନିଧିଧୈ ଓରାଧିନ

ଦେବତ(ର୍ତ୍ତେ)ବରୁରା ରାମ (ଅ)

ଅ୨. ଦୀନ ଦଧାପର ମୂର୍ତ୍ତିବି ନୀବନି

ନେ ନୈର ନନ୍ଧିତିରା ଅଢି ଗାକ୍ତନୁ

ଦାନବ ଗର୍ବ ବିଦାରଣ ନେନୁ

ସଦା ନିନୁ ବେଡିତିରା ରାମ (ଅ)

ଅ୩. ସାକ୍ଷାତ୍‌କାରମୁ ନୀବେ ନୀଦୁ

କଟାକ୍ଷମୁ ଲେକ(ୟେ)ବରୁ ବ୍ରତିକିରି ଜଗତ୍-

ସାକ୍ଷିୟେନ ଶ୍ରୀବନଜ ଦ(ଲା)ୟ-

(ତା)କ୍ଷ ଶ୍ରୀଗରାଜ ପକ୍ଷ ଈପୁ(ଡେ)

Oriya

ପ. ୪ ଶ୍ରୀଧମୁଲ(ନୈ)ନ କାନି

ନ(କ୍ଷେ)ଲୁକ୍ତାନ ମନସୁ ରାଘା ରାମ

ଅ. ଭାବିତ୍ତିଅ ଧୂଧୁପଟ୍ଟଳ ନୀବେ

ଓରାବର୍ତ୍ତେନୁ କାନି ଦେ(ଟ୍ଟେ)ପ୍ପରୁ (ଅ)

- ੳੳ. ਲ਼ਯੁਨ ਰੂਏ ਲ਼ਰਯੁਰ ਨੳ ਲ਼ਯ
 ਲ਼ਲ਼ਨੁ ਕੋਰਿਓ(ਯੳ) ਊ-ਬੁਰੂਕਨੁ
 ਨੳ ਲ਼ਕੋ ਕਰੂਗਯ ਨਿਏਯੋ ਰੋਯਰਿਨ
 ਲ਼ਲ਼ਓਓ(ਕੋ)ਲ਼ਰੂਰਯ ਰਯ (ੳ)
- ੳੳ. ਲ਼ੳਨ ਲ਼ਯਯਲ਼ਰ ਨੂਓਲ਼ਿ ਨੳਲ਼ਨਿ
 ਨੋ ਨੋਰ ਨਯੋਓਰਯ ਲ਼ਏ ਗਯਨੁ
 ਲ਼ੳਲ਼ ਗਲ਼ੋ ਲ਼ਿਲ਼ਯਰਗ ਨੋਨੁ
 ਲ਼ਲ਼ਯ ਨਿਨੁ ਲ਼ੋਓਓਰਯ ਰਯ (ੳ)
- ੳੳ. ਲ਼ਯਯਕੁਯਰਨੂ ਨੳਲ਼ੋ ਨੳਬੁ
 ਕਰਯਯਨੂ ਕੋਕ(ਯੋ)ਲ਼ਰੂ ਰੁਓਕਿਰਿ ਕਰਓ-
 ਲ਼ਯਯੋਯੋਨ ਕੳਲ਼ਨਕ ਲ਼(ਕਯ)ਯੁ-
 (ਓ)ਯ ਓਯਯਰਯਯ ਲ਼ਯ ਕਯੁ(ਓ)

Punjabi

- ੳ. ਏ ਵਿਲ਼ਯਲ(ਨੋ)ਨ ਕਯਨਿ
 ਨ(ਨਨੋ)ਲੁਕੋਨ ਮਨਸੁ ਰਯਯ ਰਯ
- ਅ. ਲ਼ਯਵਿਲ਼ਚ ਜੁਚੁਲ਼ਟਲ ਨੀਵੋ
 ਬੋਵਵਲੋਨੁ ਕਯਨਿ ਵੋ(ਰੋ)ਵੂਰੁ (ਏ)
- ੳੳ. ਲ਼ਯਵਨ ਰੂਲ਼ ਲ਼ਰਯਲ਼ਰ ਨੀ ਲ਼ਲ਼
 ਸੋਵਨੁ ਕੋਰਿਓ(ਯੳ) ਲ਼ੁ-ਸੁਰੁਲਨੁ
 ਨੀ ਵਲੋ ਕਰੁਣਯ ਨਿਲ਼ਯੋ ਬੋਚਿਨ
 ਲ਼ੋਵਤ(ਲੋ)ਵਰੁਰਯ ਰਯ (ਏ)
- ੳੳ. ਲ਼ੀਨ ਲ਼ਯਯਰ ਮੂਰਿਓਵਿ ਨੀਵਨਿ
 ਨੋ ਨੋਰ ਨੋਮਿਓਰਯ ਅਏ ਗਯਕਨੁ
 ਲ਼ਯਨਵ ਗਰੂ ਵਿਲ਼ਯਰਣ ਨੋਨੁ
 ਸਲ਼ਯ ਨਿਨੁ ਵੋਡਿਓਰਯ ਰਯ (ਏ)

ਚੜ. ਸਾਕਸ਼ਾਤਕਾਰਮੁ ਨੀਵੇ ਨੀਦੁ

ਕਟਾਕਸਮੁ ਲੇਕ(ਯੇ)ਵਰੁ ਬ੍ਰਤਿਕਿਰਿ ਜਗਤ-

ਸਾਕਿਸ਼ਯੈਨ ਜੀਵਨਜ ਦ(ਲਾ)ਯ-

(ਤਾ)ਕਸ਼ ਤਯਾਗਰਾਜ ਪਕਸ਼ ਇਪੁ(ਡੇ)